

உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்தவர்களே, அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். உயிர்த்த இறைமகனின் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நம் ஒவ்வொருவரிலும் நிறைந்திடட்டும்.

உயிர்ப்புதான் கிறிஸ்துவத்தின் அடையாளம். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடையாளம். கிறிஸ்துதான் கிறிஸ்தவத்தின் ஆணிகே. “கிறிஸ்து உயிர்த்தெழுவில்லையென்றால் இறந்தோர் உயிர்த்தெழமாட்டார், நற்செய்தியும் பறைசாட்டப்பட்டிருக்காது, விசுவாசமும் பொருளற்றதாயிருக்கும்” என்று புனித பவுல் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் உயிர்த்தெழுந்த சமூகமாக ஒளிர்ந்திட வேண்டும். தான் பாடுகள் படப் போவதை முன்னறிவித்த இயேசு, தன் உயிர்த்தெழுதலையும் பலமுறை முன்னறிவித்ததை விவிலியத்தில் நாம் காண்கின்றோம். தம் உயிர்த்தெழுதலினால் நம் அனைவருக்கும் மாட்சிமையை கொண்டு வந்திருக்கின்றார்.

“கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு நாம் உயிர்த்தெழுவோம்” என்ற புனித பவுலின் இறைவார்த்தையின்படி, நாமும் பாவத்திலிருந்து விடுபட்டவர்களாய், மீட்பிற்கு உயிர்த்தெழுந்தவர்களாய், “நமக்கோ விண்ணகமே தாய்நாடு”, நமக்கு நிலையான நகர் இங்கே இல்லை” என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் வாழ்ந்திடுவோம். இறப்பு நிரந்தரமல்ல, கல்லறை முடிவல்ல, கல்வாரி எல்லையல்ல. உயிர்ப்பின் வெற்றியின்; நாள் இதுவே. இதுதான்; நிதர்சமான, சத்தியமான, விசுவாசமான உண்மை.

ஆண்டவரின் உயிர்ப்பிற்கு சாட்சிகளாகத் திகழ்ந்த பெண்களைப்போல் நாமும் உயிர்ப்பிற்கு சாட்சிகளாவோம். உயிர்ப்பு உண்டு என்பதை விசுவசிக்கும் நாம் இவ்வுலக வாழ்வை அர்த்தமுள்ள விதத்தில் வாழ்வோம். நம் வாழ்வை நறுமணம் வீசும் பலியாக அவருக்கு காணிக்கையாக்குவோம். அவர் இரக்கத்தின் கடவுளாக, இரக்கமுள்ளவராயிருந்தது போல, நாமும் இரக்கத்துடன், நற்செயல்கள் செய்வதன்; வழியாக உயிர்ப்பில் பங்குபெறுவோம்.

உயிர்ப்பின் வாழ்வுக்குத் நம்மைத் தீர்ப்பிடுவது நம் பிறரன்பு செயல்களே என்பதை உணர்ந்தவர்களாக, இயேசு வாழ்ந்த இரக்கத்தின் வழியில் பயணிப்போம். அதற்கான அருள் வேண்டி, இம்மகிழ்ச்சியின்; மாபெரும் திருப்பலியில் நம்மையே முழுமையாக ஒப்படைத்திடுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

கிறிஸ்துவின் பாடுகளின் துன்பங்கள் முடிவுற்று, உயிர்ப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாம், அவரிலே என்றும் நம்பிக்கை கொண்டவர்களாக, திராட்சை செடியான அவரோடு கொடியாக நாம் இணைந்திருப்பவர்களாக, மிகுந்த கனி தருபவர்களாக அவருக்கு மகிமை சேர்த்து, அவரின் மகிழ்ச்சி நம்மில் நிலைத்திருக்கவும், நம் மகிழ்ச்சி நிறைவு பெறவும் அருள் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

2. “கடவுளது சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

கடந்துபோன தவக்காலத்தில் நம்மிலே நாம் உணர்ந்த பாவக்காரியங்களுக்கு கல்லறை கட்டிவிட்டு, நாற்றமடிக்கும் அழுகிய மனநிலையிலிருந்து விடுபட்டு, இருளின் செயல்களை களைந்து விட்டு, ஒளியின் வழியில், புதிய படைப்பாக உயிர்ப்பின் பாதையில் வாழ்வைத் தொடர்ந்து, இறைவனுக்கு நல்சாட்சிகளாய் திகழ்ந்திட வரம் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. “ஆண்டவருக்கு ஏற்ற காணிக்கை செலுத்து” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

ஆபேல் தந்த உயர்வான காணிக்கை போல, ஏழைக் கைம்பெண் கொடுத்த நிறைவான காணிக்கை போல, நாடும் இறைவனிடம் பெற்றதை, அவருக்கு உகந்த, சிறந்த காணிக்கையாக கொடுத்திடவும், கொடுப்பதை முழுமனதுடன், மனநிறைவுடன், மகிழ்வுடன் தந்திடவும், அவருக்கு என்றும் நன்றியறிந்த மாந்தர்களாக வாழ்ந்திடவும், அருள் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. “மனத்தாழ்மையுடன் மற்றவர்களை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

படிப்பு, பதவி, பணம், சாதி, மதம், இனம் இவற்றைக் காரணம் காட்டி, இன்று நாங்கள் வாழும் சமூகத்தில் பல மனிதர்களை இழிவாக நினைத்து, அவர்களை புறக்கணித்து, ஒதுக்கி வைத்திருக்கின்றோம். அவர்களை மனிதநேயத்துடன் கூட நடத்துவதில்லை. இறைவா, எங்களிலே மேலோங்கியுள்ள இத்ததைகய ஆணவப் போக்கினை, உயர்வு மனப்பான்மையிலிருந்து, விடுவித்து, உம் சாயலாக படைக்கப்பட்ட மாந்தர்களில் உம்மைக் கண்டுணர்ந்து, அவர்களுக்குரிய மதிப்பையும், மாண்பையும் கொடுப்பவர்களாக வாழ்ந்திட வரமருள் வேண்டிமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. “அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழ்வுங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

இயேசுவே, நீர் வாழ்ந்த காலத்தில் மக்களின் நலன்களையும், வளர்ச்சியையும் கண்முன் கொண்டவராக, நன்மை செய்வதையே முழு மூச்சாகக் கொண்டு வாழ்ந்தது போல, நாங்களும் பிறரன்புப் பணிகளைச் செய்திடவும், நன்மை செய்ய வேண்டிய இடங்களில், நேரங்களில் அதைச் சரியான மனிதர்களுக்குச் செய்து, அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிடவும், சோர்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஊக்கமூட்டி, வாழ்வில் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து, வழிகாட்டிடவும் கூடிய, நன்மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com